

# Rom

## Chapter 8

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Οὐδὲν ஒன்றும்-இல்லை <a href="#">G3762</a>	ἄρα ஆகையால் <a href="#">G0686</a>	ὅτι இப்போது <a href="#">G3568</a>	κατάκριμα ஆக்கினைத்தீர்ப்பு <a href="#">G2631</a>	τοῖς - <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	Χριστῷ கிறிஸ்துவுக்குள் <a href="#">G5547</a>	
	Ἰησοῦ, இயேசுவில் <a href="#">G2424</a>	<μὴ <அல்ல <a href="#">G3361</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	σάρκα மாம்சத்தின் <a href="#">G4561</a>	παρρησιασθῆναι, நடக்கிறவர்களுக்கு <a href="#">G4043</a>	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	πνεύμα>. ஆவியின்> <a href="#">G4151</a>

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.

2	ὁ - <a href="#">G3588</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	νόμος நியாயப்பிரமாணம் <a href="#">G3551</a>	τοῦ - <a href="#">G3588</a>	Πνεύματος ஆவியின் <a href="#">G4151</a>	τῆς - <a href="#">G3588</a>	ζῆνους, ஜீவனுடைய <a href="#">G2222</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	Χριστῷ கிறிஸ்துவுக்குள் <a href="#">G5547</a>	Ἰησοῦ, இயேசுவில் <a href="#">G2424</a>	ἡλευθέρωσέν விடுதலையாக்கிற்று <a href="#">G1659</a>	σε உன்னை <a href="#">G4771</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τοῦ - <a href="#">G3588</a>		
	νόμου நியாயப்பிரமாணத்தின் <a href="#">G3551</a>	τῆς - <a href="#">G3588</a>	ἀμαρτίας, பாவத்தின் <a href="#">G0266</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῦ - <a href="#">G3588</a>	θανάτου. மரணத்தின் <a href="#">G2288</a>		

ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.

3	τὸ - <a href="#">G3588</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ἁγιωσύαν இயலாமையை <a href="#">G0102</a>	τοῦ - <a href="#">G3588</a>	νόμου, நியாயப்பிரமாணத்தின் <a href="#">G3551</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ᾧ எதில் <a href="#">G3739</a>	
	ἡσθένει பலவீனமாயிருந்தது <a href="#">G0770</a>	διὰ -மூலமாக <a href="#">G1223</a>	τῆς - <a href="#">G3588</a>	σαρκός, மாம்சத்தின் <a href="#">G4561</a>	ὁ - <a href="#">G3588</a>	Θεός, தேவன் <a href="#">G2316</a>	τὸν - <a href="#">G3588</a>	ἐαυτοῦ தம்முடைய <a href="#">G1438</a>
	Υἱὸν குமாரனை <a href="#">G5207</a>	πέμψας, அனுப்பி <a href="#">G3992</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ὀμολογίᾳ சாயலில் <a href="#">G3667</a>	σαρκὸς மாம்சத்தின் <a href="#">G4561</a>	ἀμαρτίας, பாவத்தின் <a href="#">G0266</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	παρὶ -குறித்து <a href="#">G4012</a>
	ἀμαρτίας, பாவத்தை <a href="#">G0266</a>	κατέκρινεν ஆக்கினைத்தீர்த்தார் <a href="#">G2632</a>	τῆν - <a href="#">G3588</a>	ἀμαρτίαν பாவத்தை <a href="#">G0266</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῇ - <a href="#">G3588</a>	σαρκί, மாம்சத்தில் <a href="#">G4561</a>	

அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.

4	ἵνα -பொருட்டு <a href="#">G2443</a>	τὸ - <a href="#">G3588</a>	δικαίωμα நீதியின்-கோரிக்கை <a href="#">G1345</a>	τοῦ - <a href="#">G3588</a>	νόμου நியாயப்பிரமாணத்தின் <a href="#">G3551</a>			
	πληρωθῆ நிறைவேற்றப்படும்படி <a href="#">G4137</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἡμῖν, நம்மில் <a href="#">G1473</a>	τοῖς - <a href="#">G3588</a>	μὴ அல்ல <a href="#">G3361</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	σάρκα மாம்சத்தின் <a href="#">G4561</a>	περιπατοῦσιν, நடக்கிறவர்களுக்கு <a href="#">G4043</a>
	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	πνεῦμα. ஆவியின் <a href="#">G4151</a>					

சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.

5	οἱ - <a href="#">G3588</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	σάρκα மாம்சத்தின் <a href="#">G4561</a>	ὄντες, இருக்கிறவர்கள் <a href="#">G1510</a>	τὰ - <a href="#">G3588</a>	τῆς - <a href="#">G3588</a>	σαρκὸς மாம்சத்தின் <a href="#">G4561</a>
	φρονοῦσιν; சிந்திக்கிறார்கள் <a href="#">G5426</a>	οἱ - <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	πνεῦμα, ஆவியின் <a href="#">G4151</a>	τὰ - <a href="#">G3588</a>	τοῦ - <a href="#">G3588</a>	πνεύματος. ஆவியின் <a href="#">G4151</a>

அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.

6	τὸ - <a href="#">G3588</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	φρόνημα சிந்தனை <a href="#">G5427</a>	τῆς - <a href="#">G3588</a>	σαρκὸς மாம்சத்தின் <a href="#">G4561</a>	θάνατος; மரணம் <a href="#">G2288</a>	τὸ - <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	φρόνημα சிந்தனை <a href="#">G5427</a>
	τοῦ - <a href="#">G3588</a>	πνεύματος, ஆவியின் <a href="#">G4151</a>	ζῶν ஜீவன் <a href="#">G2222</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἰρήνη. சமாதானம் <a href="#">G1515</a>				

சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்.

7	διότι ஏனெனில் <a href="#">G1360</a>	τὸ - <a href="#">G3588</a>	φρόνημα சிந்தனை <a href="#">G5427</a>	τῆς - <a href="#">G3588</a>	σαρκὸς மாம்சத்தின் <a href="#">G4561</a>	ἔχουσα பகை <a href="#">G2189</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	Θεόν; தேவனுக்கு <a href="#">G2316</a>	τῷ - <a href="#">G3588</a>	
	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	νόμου நியாயப்பிரமாணத்துக்கு <a href="#">G3551</a>			τοῦ - <a href="#">G3588</a>	Θεοῦ தேவனுடைய <a href="#">G2316</a>	ὅχ அல்ல <a href="#">G3756</a>	ὑποτάσσεται; கீழ்ப்படிகிறதில்லை <a href="#">G5293</a>		
	ὅθεν அல்ல <a href="#">G3761</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	δύναται. கூடும் <a href="#">G1410</a>							

எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.

8	οἱ - <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	σαρκὶ மாம்சத்தில் <a href="#">G4561</a>	ὄντες, இருக்கிறவர்கள் <a href="#">G1510</a>	Θεῷ தேவனுக்கு <a href="#">G2316</a>	ὑπόστα பிரியமாயிருக்க <a href="#">G0700</a>	ὁ அல்ல <a href="#">G3756</a>	
	δύναται. கூடாது <a href="#">G1410</a>								

சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.

9	Ἰησοῦς நீங்கள் <a href="#">G4771</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	οὐκ அல்ல <a href="#">G3756</a>	ἔσται இருக்கிறீர்கள் <a href="#">G1510</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	σαρκί, மாம்சத்தில் <a href="#">G4561</a>	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	πνεύματι, ஆவியில் <a href="#">G4151</a>
	ἐἴπερ உண்மையாகவே <a href="#">G1512</a>	Πνεῦμα ஆவி <a href="#">G4151</a>	Θεοῦ தேவனுடைய <a href="#">G2316</a>	οἰκεί குடியிருக்கிறது <a href="#">G3611</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἔμψυ; உங்களில் <a href="#">G4771</a>	εἰ ஆனால் <a href="#">G1487</a>		
	δὲ ஆனால் <a href="#">G1161</a>	ταρ யாராவது <a href="#">G5100</a>	Πνεῦμα ஆவி <a href="#">G4151</a>	Χριστοῦ கிறிஸ்துவின் <a href="#">G5547</a>	οὐκ அல்ல <a href="#">G3756</a>	ἔχει, கொண்டிருக்கிறான் <a href="#">G2192</a>	οὐτος அவன் <a href="#">G3778</a>	οὐκ அல்ல <a href="#">G3756</a>	
	ἔστιν இருக்கிறான் <a href="#">G1510</a>	αὐτοῦ. அவருடைய <a href="#">G0846</a>							

தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.

10	εἰ ஆனால் <a href="#">G1487</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	Χριστός கிறிஸ்து <a href="#">G5547</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἔμψυ, உங்களில் <a href="#">G4771</a>	τὸ - <a href="#">G3588</a>	μὲν உண்மையில் <a href="#">G3303</a>	σῶμα சரீரம் <a href="#">G4983</a>	νεκρὸν மரித்தது <a href="#">G3498</a>
	δὲ -காரணமாக <a href="#">G1223</a>	ἔμψυ, பாவத்தின் <a href="#">G0266</a>	τὸ - <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	πνεῦμα ஆவி <a href="#">G4151</a>	ζῶν ஜீவன் <a href="#">G2222</a>	δὲ -காரணமாக <a href="#">G1223</a>	δικαιοσύνην. நீதியின் <a href="#">G1343</a>	

மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.

11	εἰ ஆனால் <a href="#">G1487</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	τὸ - <a href="#">G3588</a>	Πνεῦμα ஆவி <a href="#">G4151</a>	τοῦ - <a href="#">G3588</a>	ἐνέπραντος எழுப்பியவரின் <a href="#">G1453</a>	τὸν - <a href="#">G3588</a>	Ἰησοῦν இயேசுவை <a href="#">G2424</a>	ἔκ -இலிருந்து <a href="#">G1537</a>
	νεκρῶν மரித்தோரிலிருந்து <a href="#">G3498</a>	οἰκεί குடியிருக்கிறது <a href="#">G3611</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἔμψυ, உங்களில் <a href="#">G4771</a>	ὁ - <a href="#">G3588</a>	ἐνέπρας எழுப்பியவர் <a href="#">G1453</a>	«ἔκ -இலிருந்து <a href="#">G1537</a>		
	νεκρῶν» மரித்தோரிலிருந்து <a href="#">G3498</a>	Χριστόν கிறிஸ்துவாகிய <a href="#">G5547</a>	Ἰησοῦν இயேசுவை <a href="#">G2424</a>	ζωοποιῶσα உயிர்ப்பிப்பார் <a href="#">G2227</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὰ - <a href="#">G3588</a>	θνητὰ மரணமுள்ள <a href="#">G2349</a>		
	σώματα சரீரங்களையும் <a href="#">G4983</a>	ἔμψυ, உங்களுடைய <a href="#">G4771</a>	δὲ -மூலமாக <a href="#">G1223</a>	τοῦ - <a href="#">G3588</a>	ἐνοικοῦντος குடியிருக்கிற <a href="#">G1774</a>	αὐτοῦ அவருடைய <a href="#">G0846</a>	Πνεύματος ஆவியின் <a href="#">G4151</a>		
	ἐν -இல் <a href="#">G1722</a>	ἔμψυ. உங்களில் <a href="#">G4771</a>							

அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

12	Ἄρα ஆகையால் <a href="#">G0686</a>	οὐκ, அப்படியானால் <a href="#">G3767</a>	ἀδελφού, சகோதரரே <a href="#">G0080</a>	ὀφειλέται கடனாளிகள் <a href="#">G3781</a>	ἐσμεν, ஆகிறோம் <a href="#">G1510</a>	οὐ அல்ல <a href="#">G3756</a>	τῆ - <a href="#">G3588</a>		
	σαρκί, மாம்சத்துக்கு <a href="#">G4561</a>	τοῦ - <a href="#">G3588</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	σάρκα மாம்சத்தின் <a href="#">G4561</a>	ζῆν. வாழ <a href="#">G2198</a>				

எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.

13 εἰ ἄρα κατὰ σάρκα ζῆτε, μὴ ἐπιθυμεῖτε τὸ ἀποθνήσκειν;  
 ஏனெனில் ஏனெனில் -படி மாம்சத்தின் வாழ்ந்தால் போகிறீர்கள் சாக  
[G1487](#) [G1063](#) [G2596](#) [G4561](#) [G2198](#) [G3195](#) [G0599](#)

εἰ ἄρα οὐκ ἐπιθυμεῖτε τὸ ἀποθνήσκειν, ἀλλὰ  
 ஆனால் ஆனால் ஆவியினால் - செய்யக்கொள்ள - சரீரத்தின் கொல்கிறீர்கள்  
[G1487](#) [G1161](#) [G4151](#) [G3588](#) [G4234](#) [G3588](#) [G4983](#) [G2289](#)

ζῆτε οὖν.  
 வாழ்வீர்கள்  
[G2198](#)

சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.

14 ὁσὸν ἄρα Πνεύματι θεοῦ ἔργοντα,  
 எவர்களெல்லாம் ஏனெனில் ஆவியினால் தேவனுடைய நடத்தப்படுகிறார்களோ  
[G3745](#) [G1063](#) [G4151](#) [G2316](#) [G0071](#)

ὡσὸν υἱοῦ ἐσθλῆ. θεοῦ  
 அவர்கள் புத்திரர் ஆகிறார்கள் தேவனுடைய  
[G3778](#) [G5207](#) [G1510](#) [G2316](#)

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.

15 ὡς ἄρα ἐλάβετε πνεῦμα δι' ἡμετέρας χάριτος,  
 அல்ல ஏனெனில் பெற்றுக்கொண்டீர்கள் ஆவி அடிமைத்தனத்தின் மறுபடியும்  
[G3756](#) [G1063](#) [G2983](#) [G4151](#) [G1397](#) [G3825](#)

εἰς ἄγαθόν, ἵνα ἡμετέρας χάριτος ἔργοντα,  
 -க்காக பயத்துக்கு ஆனால் பெற்றுக்கொண்டீர்கள் ஆவி புத்திரசலீகாரத்தின் -இல்  
[G1519](#) [G5401](#) [G0235](#) [G2983](#) [G4151](#) [G5206](#) [G1722](#)

ὡς ἡμετέρας χάριτος ἔργοντα.  
 எதில் கூப்பிடுகிறோம் அப்பா - பிதாவே  
[G3739](#) [G2896](#) [G0005](#) [G3588](#) [G3962](#)

அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.

16 ὡς ἄρα πνεῦμα σαρκὸς ἐπιθυμεῖτε, οὐκ ἐπιθυμεῖτε τὸ ζῆναι,  
 தானே - ஆவி சாட்சிகொடுக்கிறது - ஆவியோடு நம்முடைய என்று  
[G0846](#) [G3588](#) [G4151](#) [G4828](#) [G3588](#) [G4151](#) [G1473](#) [G3754](#)

ἐπιθυμεῖτε οὖν τὰ πνεύματα.  
 இருக்கிறோம் பிள்ளைகள் தேவனுடைய  
[G1510](#) [G5043](#) [G2316](#)

நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.

17	εἰ ஆனால் <a href="#">G1487</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	τέκνα, பிள்ளைகள் <a href="#">G5043</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	κληρονόμοι: சுதந்தரர் <a href="#">G2818</a>	κληρονόμοι சுதந்தரர் <a href="#">G2818</a>	μὲν உண்மையில் <a href="#">G3303</a>
	Θεοῦ, தேவனுடைய <a href="#">G2316</a>	συνκληρονόμοι உடன்-சுதந்தரர் <a href="#">G4789</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	Χριστοῦ; கிறிஸ்துவின் <a href="#">G5547</a>	εἴπαρ உண்மையாகவே <a href="#">G1512</a>		
	συμμάσχομεν, உடன்-பாடுபடுகிறோம் <a href="#">G4841</a>	ἵνα -பொருட்டு <a href="#">G2443</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	συνδοξασθῶμεν. உடன்-மகிமைப்படுவோம் <a href="#">G4888</a>			

நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.

18	Λογίζομαι எண்ணுகிறேன் <a href="#">G3049</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	οὐκ அல்ல <a href="#">G3756</a>	ἔξια தகுதியானவை <a href="#">G0514</a>	τὰ - <a href="#">G3588</a>	παθήματα τοῦ பாடுகள் <a href="#">G3804</a>	- - <a href="#">G3588</a>
	νῦν, இப்போதைய <a href="#">G3568</a>	καιροῦ காலத்தின் <a href="#">G2540</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	τῆν - <a href="#">G3588</a>	μὲλλονσαν வரப்போகிற <a href="#">G3195</a>	δόξαν மகிமை <a href="#">G1391</a>	ἀποκαλυφθῆναι வெளிப்படுத்தப்படும் <a href="#">G0601</a>	
	εἰς -க்கு <a href="#">G1519</a>	ῥῆμα. நமக்கு <a href="#">G1473</a>						

ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

19	ἡ - <a href="#">G3588</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ἀποκαρδιονκία ஆவலோடு-எதிர்பார்ப்பு <a href="#">G0603</a>	τῆς - <a href="#">G3588</a>	κτίσεως, படைப்பின் <a href="#">G2937</a>	τῆν - <a href="#">G3588</a>	ἀποκάλυψιν வெளிப்படுத்துதலை <a href="#">G0602</a>
	τῶν - <a href="#">G3588</a>	βίβων புத்திரர்களின் <a href="#">G5207</a>	τοῦ - <a href="#">G3588</a>	Θεοῦ தேவனுடைய <a href="#">G2316</a>	ἀπεκδέχεται. எதிர்பார்க்கிறது <a href="#">G0553</a>		

மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.

20	τῆ - <a href="#">G3588</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ματαίωται, மாயைக்கு <a href="#">G3153</a>	ἡ - <a href="#">G3588</a>	κτίσις படைப்பு <a href="#">G2937</a>	ὑπετάγη, கீழ்ப்படுத்தப்பட்டது <a href="#">G5293</a>	οὐχ அல்ல <a href="#">G3756</a>
	ἐκοῦσα, விரும்பியதினால் <a href="#">G1635</a>	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>	δὶδ -மூலமாக <a href="#">G1223</a>	τὸν - <a href="#">G3588</a>	ὑποτάξαντα -- கீழ்ப்படுத்தியவர் <a href="#">G5293</a>	ἐφ' -மேல் <a href="#">G1909</a>	ἐλαδί, நம்பிக்கையில் <a href="#">G1680</a>

அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு,

21	ὄτι	καὶ	αὐτῆ	ἢ	κτίσις	ἐλευθερωθήσεται	ἀπὸ	τῆς	
	என்று	மற்றும்	தானே	-	படைப்பு	விடுதலையாக்கப்படும்	-இலிருந்து	-	
	<a href="#">G3754</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2937</a>	<a href="#">G1659</a>	<a href="#">G0575</a>	<a href="#">G3588</a>	
	δοῦλεῖας		τῆς	φθορᾶς,	εἰς	τῆν	ἐλευθερίαν	τῆς	δόξης
	அடிமைத்தனத்தின்	-	அழிவின்	-க்கு	-	சுதந்திரத்துக்கு	-	மகிமையின்	-
	<a href="#">G1397</a>		<a href="#">G3588</a>	<a href="#">G5356</a>	<a href="#">G1519</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1657</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1391</a>
	τῶν	τοῦ	Θεοῦ.						
	பிள்ளைகளின்	-	தேவனுடைய						
	<a href="#">G5043</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>						

அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

22	οἴδαμεν	γὰρ	ὄτι	παῖσα	ἢ	κτίσις	συστηνᾶζει	
	அறிகிறோம்	ஏனெனில்	என்று	முழு	-	படைப்பு	ஒன்றாக-பெருமூச்சுவிடுகிறது	
	<a href="#">G1492</a>	<a href="#">G1063</a>	<a href="#">G3754</a>	<a href="#">G3956</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2937</a>	<a href="#">G4959</a>	
	καὶ	συνωδίνει		ἄχρη	τοῦ	νῦν.		
	மற்றும்	ஒன்றாக-வேதனைப்படுகிறது		வரையில்	-	இப்போது		
	<a href="#">G2532</a>	<a href="#">G4944</a>		<a href="#">G0891</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3568</a>		

எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசுவவேதனைப்படுகிறது.

23	ὁ	μὶνον	δέ,	ἀλλὰ	καὶ	αὐτοῖ,	τῆν	ἀπαρχὴν	τοῦ
	அல்ல	மட்டும்	ஆனால்	ஆனால்	மற்றும்	நாமே	-	முதற்பலனை	-
	<a href="#">G3756</a>	<a href="#">G3440</a>	<a href="#">G1161</a>	<a href="#">G0235</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0536</a>	<a href="#">G3588</a>
	Πνεύματος	ἔχοντες,	ἡμεῖς	καὶ	αὐτοῖ	ἐν	ἐαυτοῖς		
	ஆவியின்	உடையவர்கள்	நாமும்	மற்றும்	நாமே	-இல்	நமக்குள்ளே		
	<a href="#">G4151</a>	<a href="#">G2192</a>	<a href="#">G1473</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1722</a>	<a href="#">G1438</a>		
	σενᾶζομεν,		υἱοθεοῦ		ἀπεκδιεχόμενοι,	τῆν	ἀπολύτρωσιν	τοῦ	
	பெருமூச்சுவிடுகிறோம்		புத்திரசுவீகாரத்தை		எதிர்பார்த்து	-	மீட்பை	-	
	<a href="#">G4727</a>		<a href="#">G5206</a>		<a href="#">G0553</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0629</a>	<a href="#">G3588</a>	
	σώματος	ἡμῶν.							
	சரீரத்தின்	நம்முடைய							
	<a href="#">G4983</a>	<a href="#">G1473</a>							

அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

24	τῆ	γὰρ	ἐλαῖδι		ἐσώθημεν;	ἐλαῖς	δὲ	
	-	ஏனெனில்	நம்பிக்கையினால்		இரட்சிக்கப்பட்டோம்	நம்பிக்கை	ஆனால்	
	<a href="#">G3588</a>	<a href="#">G1063</a>	<a href="#">G1680</a>		<a href="#">G4982</a>	<a href="#">G1680</a>	<a href="#">G1161</a>	
	βλεπομένη,	ὀκ	ἔστιν	ἐλαῖς;	ὁ	γὰρ	βλέπει	τις,
	காணப்படுகிற	அல்ல	இருக்கிறது	நம்பிக்கை	எதை	ஏனெனில்	காண்கிறான்	ஒருவன்
	<a href="#">G0991</a>	<a href="#">G3756</a>	<a href="#">G1510</a>	<a href="#">G1680</a>	<a href="#">G3739</a>	<a href="#">G1063</a>	<a href="#">G0991</a>	<a href="#">G5101</a>
	τί	ἐλαῖζει?						
	ஏன்	நம்புகிறான்						
	<a href="#">G5101</a>	<a href="#">G1679</a>						

அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன?

25 εἰ δὲ, ὁ οὐ βλάπομεν, ἐλαίζομεν, δι' ὑπομονῆς  
 ஆனால் ஆனால் எதை அல்ல காண்கிறோம் நம்புகிறோம் -மூலமாக பொறுமையின்  
[G1487](#) [G1161](#) [G3739](#) [G3756](#) [G0991](#) [G1679](#) [G1223](#) [G5281](#)

ἀπεκδέχομεθα.  
 எதிர்பார்க்கிறோம்  
[G0553](#)

நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.

26 Ἰσαύτως δὲ καὶ, τὸ Πνεῦμα συναντιλαμβάνεται τῇ ἀσθενείᾳ  
 அப்படிப்போல ஆனால் மற்றும் - ஆவி உதவிசெய்கிறது - பலவீனத்தில்  
[G5615](#) [G1161](#) [G2532](#) [G3588](#) [G4151](#) [G4878](#) [G3588](#) [G0769](#)

ῥῆμῳ; τὸ γὰρ τί παροσεξώμεθα καθὼς δεῖ, οὐκ  
 நம்முடைய - ஏனெனில் என்ன ஜெபிப்போம் -படி வேண்டும் அல்ல  
[G1473](#) [G3588](#) [G1063](#) [G5101](#) [G4336](#) [G2526](#) [G1163](#) [G3756](#)

οἴδαμεν, ἀλλὰ αὐτὸ τὸ Πνεῦμα ὑπερεντυγχάνει, στεναγμοῖς  
 அறிகிறோம் ஆனால் தானே - ஆவி பரிந்துபேசுகிறது பெருமூச்சுகளினால்  
[G1492](#) [G0235](#) [G0846](#) [G3588](#) [G4151](#) [G5241](#) [G4726](#)

ἀλαλήτοις.  
 சொல்லமுடியாத  
[G0215](#)

அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டித் தல்கொடுக்கிறார்.

27 ὁ δὲ ἔραυνῶν τὰς καρδίας, οἶδεν τί τὸ φρόνημα  
 - ஆனால் ஆராய்கிற - இருதயங்களை அறிகிறார் என்ன - சிந்தனை  
[G3588](#) [G1161](#) [G2045](#) [G3588](#) [G2588](#) [G1492](#) [G5101](#) [G3588](#) [G5427](#)

τοῦ Πνεύματος, ὅτι κατὰ Θεὸν, ἐντυγχάνει ὑμῶν  
 - ஆவியின் ஏனெனில் -படி தேவனுக்கு பரிந்துபேசுகிறது -க்காக  
[G3588](#) [G4151](#) [G3754](#) [G2596](#) [G2316](#) [G1793](#) [G5228](#)

ἀγῶν.  
 பரிசுத்தவான்களுக்காக  
[G0040](#)

ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டித் தல்கொடுக்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.

28 Οἴδαμεν δὲ ὅτι τοῖς ἀγαθῶσιν τὸν Θεὸν, πάντα  
 அறிகிறோம் ஆனால் என்று - நேசிக்கிறவர்களுக்கு - தேவனை எல்லாம்  
[G1492](#) [G1161](#) [G3754](#) [G3588](#) [G0025](#) [G3588](#) [G2316](#) [G3956](#)

συνεργεῖ ἡμῶν (ὁ Θεὸς) εἰς ἀγαθόν, τοῖς κατὰ παρόθεσιν  
 ஒன்றாக-செயல்படுகிறது (- தேவன்) -க்காக நன்மைக்காக - -படி நோக்கத்தின்  
[G4903](#) [G3588](#) [G2316](#) [G1519](#) [G0018](#) [G3588](#) [G2596](#) [G4286](#)

κλητοῖς οἵσιν.  
 அழைக்கப்பட்டவர்களாக இருக்கிறவர்களுக்கு  
[G2822](#) [G1510](#)

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.

29	ὅτι ஏனெனில் <a href="#">G3754</a>	ὁὶς யாரை <a href="#">G3739</a>	προέγνω, முன்னறிந்தாரோ <a href="#">G4267</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	προώρυσεν முன்குறித்தார் <a href="#">G4309</a>	συσμύρορπος ஓத்த-சாயலானவர்களாக <a href="#">G4832</a>			
	τῆς - <a href="#">G3588</a>	εἰκόνορ சாயலுக்கு <a href="#">G1504</a>	τοῦ - <a href="#">G3588</a>	Υἱοῦ குமாரனுடைய <a href="#">G5207</a>	αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>	εἰρ -க்காக <a href="#">G1519</a>	τὸ - <a href="#">G3588</a>	εἶνα இருக்கும்படி <a href="#">G1510</a>	αὐτὸν அவர் <a href="#">G0846</a>
	πρωτότοκορ முதற்பேறானவராக <a href="#">G4416</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	πολλοῖρ அநேக <a href="#">G4183</a>	ῥῥελοῖρ, சகோதரரில் <a href="#">G0080</a>					

தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

30	ὁὶς யாரை <a href="#">G3739</a>	ῥε ஆனால் <a href="#">G1161</a>	προώρυσεν, முன்குறித்தாரோ <a href="#">G4309</a>	τοῦτορ அவர்களை <a href="#">G3778</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐκῶλεσεν; அழைத்தார் <a href="#">G2564</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁὶς யாரை <a href="#">G3739</a>
	ἐκῶλεσεν, அழைத்தாரோ <a href="#">G2564</a>	τοῦτορ அவர்களை <a href="#">G3778</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ῥελοῖρ; நீதிமாண்களாக்கினார் <a href="#">G1344</a>	ὁὶς யாரை <a href="#">G3739</a>	ῥε ஆனால் <a href="#">G1161</a>		
	ῥελοῖρ, நீதிமாண்களாக்கினாரோ <a href="#">G1344</a>	τοῦτορ அவர்களை <a href="#">G3778</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ῥεῥῥασεν. மகிமைப்படுத்தினார் <a href="#">G1392</a>				

எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமாண்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமாண்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.

31	τι என்ன <a href="#">G5101</a>	ὁὶς அப்படியானால் <a href="#">G3767</a>	ῥροῦμεν சொல்வோம் <a href="#">G2046</a>	πρὸρ -நோக்கி <a href="#">G4314</a>	ταῦτα? இவைகளுக்கு <a href="#">G3778</a>	εἰ ஆனால் <a href="#">G1487</a>	ὁ - <a href="#">G3588</a>	Θεὸρ தேவன் <a href="#">G2316</a>
	ῥῥεῥ -க்காக <a href="#">G5228</a>	ῥῥῥ, நமக்காக <a href="#">G1473</a>	τιρ யார் <a href="#">G5101</a>	καθ' -க்கு-எதிராக <a href="#">G2596</a>	ῥῥῥ? நமக்கு-எதிராக <a href="#">G1473</a>			

இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?

32	ὅρ யார் <a href="#">G3739</a>	ῥε உண்மையாகவே <a href="#">G1065</a>	τοῦ - <a href="#">G3588</a>	ῥῥῥ தம்முடைய <a href="#">G2398</a>	Υἱοῦ குமாரனை <a href="#">G5207</a>	ὁὶκ அல்ல <a href="#">G3756</a>	ῥῥεῥαστο, தப்பவைத்தார் <a href="#">G5339</a>	ῥῥῥ ஆனால் <a href="#">G0235</a>
	ῥῥεῥ -க்காக <a href="#">G5228</a>	ῥῥῥ நமக்காக <a href="#">G1473</a>	πῥῥῥ எல்லாருக்காகவும் <a href="#">G3956</a>	πῥῥῥῥ ஒப்புக்கொடுத்தார் <a href="#">G3860</a>	αὐτόν, அவரை <a href="#">G0846</a>	πῥῥ எப்படி <a href="#">G4459</a>	ὁὶῥ இல்லையா <a href="#">G3780</a>	
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁὶν -உடன் <a href="#">G4862</a>	αὐτοῦ, அவரோடு <a href="#">G0846</a>	τῥ - <a href="#">G3588</a>	πῥῥῥ எல்லாவற்றையும் <a href="#">G3956</a>	ῥῥῥ, நமக்கு <a href="#">G1473</a>	ῥῥῥῥῥ? அருளுவார் <a href="#">G5483</a>	

தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?

33 τὶς ἐγκαλέσει κατὰ ἐκλεκτῶν Θεοῦ?  
யார் குற்றஞ்சாட்டுவான் -க்கு-எதிராக தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு தேவனுடைய  
[G5101](#) [G1458](#) [G2596](#) [G1588](#) [G2316](#)

Θεὸς ὁ δικάσῃ.  
தேவன் - நீதிமாண்களாக்குகிறவர்  
[G2316](#) [G3588](#) [G1344](#)

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமாண்களாக்குகிறவர்.

34 τὶς ὁ κατακριθῶν? Χριστὸς Ἰησοῦς ὁ ἀποθανών, μᾶλλον  
யார் - ஆக்கினைத்தீர்ப்பவன் கிறிஸ்து இயேசு - மரித்தவர் அதிகமாக  
[G5101](#) [G3588](#) [G2632](#) [G5547](#) [G2424](#) [G3588](#) [G0599](#) [G3123](#)

δὲ ἐγερθεὶς (ἐκ νεκρῶν), ὁ «καὶ» ἔσται  
ஆனால் எழுப்பப்பட்டவர் (-இலிருந்து மரித்தோரிலிருந்து) யார் «மற்றும்» இருக்கிறார்  
[G1161](#) [G1453](#) [G1537](#) [G3498](#) [G3739](#) [G2532](#) [G1510](#)

ἐν ὧ ἐξείδω τὸν Θεοῦ, ὁ καὶ ἐντυγχάνει ὑμῶν  
-இல் வலதுபக்கத்தில் - தேவனுடைய யார் மற்றும் பரிந்துபேசுகிறார் -க்காக  
[G1722](#) [G1188](#) [G3588](#) [G2316](#) [G3739](#) [G2532](#) [G1793](#) [G5228](#)

ἴμῳ.  
நமக்காக  
[G1473](#)

தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுகூறிச் செய்கிறவரும் அவரே.

35 τὶς ἴμῳ ἡ ψυχή σου ἀπο τῆς ἀνάτης τὸν Χριστὸν?  
யார் நம்மை பிரிப்பான் -இலிருந்து - அன்பிலிருந்து - கிறிஸ்துவின்  
[G5101](#) [G1473](#) [G5563](#) [G0575](#) [G3588](#) [G0026](#) [G3588](#) [G5547](#)

Θλιψίς, ἡ στενοχωρία, ἡ δωγμὸς, ἡ λυμὸς, ἡ  
உபத்திரவம் அல்லது நெருக்கம் அல்லது துன்புறுத்தல் அல்லது பஞ்சம் அல்லது  
[G2347](#) [G2228](#) [G4730](#) [G2228](#) [G1375](#) [G2228](#) [G3042](#) [G2228](#)

ὑμῶν, ἡ κίνηση, ἡ μάχη  
நிர்வாணம் அல்லது ஆபத்து அல்லது பட்டயம்  
[G1132](#) [G2228](#) [G2794](#) [G2228](#) [G3162](#)

“உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,

36 καθὼς ἐγύραται, ὅτι ἔθεντο σοῖ,  
எழுதியிருக்கிறபடி எழுதப்பட்டிருக்கிறது என்று -நிமித்தமாக உம்முடைய  
[G2531](#) [G1125](#) [G3754](#) [G1752](#) [G4771](#)

θανάτου μεθ' ἡμῶν τῶν ἡμερῶν; ἐλογίσθημεν ὡς παρόντα  
கொல்லப்படுகிறோம் முழு - நாளும்தான் எண்ணப்பட்டோம் -போல ஆடுகள்  
[G2289](#) [G3650](#) [G3588](#) [G2250](#) [G3049](#) [G5613](#) [G4263](#)

σφαγῆς.  
கொலைக்கு  
[G4967](#)

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகூலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?

37 ἄλλ' ἐν τοῦτοις παῖσιν, ὑπερνικῶμεν δὲ  
 ஆனால் -இல் இவைகளில் எல்லாவற்றிலும் மேற்கொண்டு-ஜெயிக்கிறோம் -மூலமாக  
[G0235](#) [G1722](#) [G3778](#) [G3956](#) [G5245](#) [G1223](#)

τοῦ ἀγαπήσαντος ἡμῶν.  
 - நேசித்தவர் நம்மை  
[G3588](#) [G0025](#) [G1473](#)

இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே.

38 πάεισμαι ὑὰρ ὅτι οὔτε θάνατος, οὔτε ζῆν, οὔτε  
 நிச்சயமாயிருக்கிறேன் ஏனெனில் என்று அல்ல மரணம் அல்ல ஜீவன் அல்ல  
[G3982](#) [G1063](#) [G3754](#) [G3777](#) [G2288](#) [G3777](#) [G2222](#) [G3777](#)

ἀγγελιοι, οὔτε ἀρχαί, οὔτε ἐνεσῶτα, οὔτε μύλλοντα, οὔτε  
 தூதர்கள் அல்ல அதிகாரங்கள் அல்ல நிகழ்காலம் அல்ல எதிர்காலம் அல்ல  
[G0032](#) [G3777](#) [G0746](#) [G3777](#) [G1764](#) [G3777](#) [G3195](#) [G3777](#)

δυναμεις,  
 வல்லமைகள்  
[G1411](#)

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும்,

39 οὔτε ὑψωμα, οὔτε βίθιος, οὔτε τις κτισος ἐτέρω, δυναρσεται  
 அல்ல உயரம் அல்ல ஆழம் அல்ல யாதொரு படைப்பும் வேறொரு கூடும்  
[G3777](#) [G5313](#) [G3777](#) [G0899](#) [G3777](#) [G5100](#) [G2937](#) [G2087](#) [G1410](#)

ἡμῶν ὑψῶσαι ἀπὸ τῆς ἀγάης τοῦ Θεοῦ, τῆς ἐν  
 நம்மை பிரிக்க -இலிருந்து - அன்பிலிருந்து - தேவனுடைய - இல்  
[G1473](#) [G5563](#) [G0575](#) [G3588](#) [G0026](#) [G3588](#) [G2316](#) [G3588](#) [G1722](#)

Χριστῷ Ἰησοῦ, τῷ Κυρίῳ ἡμῶν.  
 கிறிஸ்துவுக்குள் இயேசுவில் - ஆண்டவராகிய நம்முடைய  
[G5547](#) [G2424](#) [G3588](#) [G2962](#) [G1473](#)

உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.